

B.P.P. EXAMINATION, DECEMBER 2018.

(English Medium and Tamil Medium)

PREPARATORY COURSE IN COMMERCE

Time : 1.30 hours

Maximum marks : 100

General Instructions :

1. All questions are compulsory.
2. The Question Paper consists of two Sections. Section–A consists of 30 Questions and Section–B consists of 20 Questions. Each question carries 2 marks.
3. Section–A has 30 Questions with four alternatives, one of which is correct. Write the serial number of your correct/ alternative answers below the corresponding question number in the Answer Sheets.
4. Section–B has 20 Questions, which are of True/False type. You are requested to write 'True' or 'False' below the corresponding question number in the Answer Sheets.

பொதுவான குறிப்புகள் :

1. எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
2. இந்த வினாத்தாள் இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி–அ–வில் 30 வினாக்கள் உள்ளன. பகுதி–ஆ–வில் 20 வினாக்கள் உள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் 2 மதிப்பெண்கள்.
3. பகுதி–அ–வில் உள்ள 30 வினாக்களுக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சரியான விடையை தேர்ந்தெடுத்து விடைத்தாளில் கேள்வி எண்ணுக்கு எதிராக குறிக்கவும்.
4. பகுதி–ஆ–வில் 20 வினாக்களும் 'சரியா/தவறா' என்ற வகையைச் சார்ந்தது. வினாக்களுக்கு கீழே "சரி" அல்லது "தவறு" என்று குறிப்பிடவும்.

SECTION A — (30 × 2 = 60 marks)

I. Choose the correct answer :

1. Amount spent in order to produce and sell the goods and services is called

- (a) Expense (b) Income
(c) Revenue (d) Discount

பொருளை உற்பத்தி செய்ய அல்லது பண்டங்கள், பணியினை விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டுவர ஆகும் தொகை

- (அ) செலவுகள் (ஆ) வருவாய்
(இ) ஆதாயம் (ஈ) தள்ளுபடி

2. Cost incurred should be matched with the revenues of the particular period is based on

- (a) Matching concept (b) Historical cost concept
(c) Full disclosure concept (d) Cost concept

குறிப்பிட்ட கணக்காண்டின் அடக்கவிலை வருவாயோடு ஒப்புநோக்குவது

- (அ) பொருத்துகை கருத்து
(ஆ) புராதன அடக்கவிலை கருத்து
(இ) முழுவெளிப்பாட்டுக் கருத்து
(ஈ) செலவு கருத்து

3. Outstanding rent A/c is an example for

- (a) Nominal account
(b) Personal account
(c) Representative personal account
(d) None of these

கொடுபட வேண்டிய வாடகை கணக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது

- (அ) பெயரளவு கணக்கிற்கு
(ஆ) ஆள்சார் கணக்கு
(இ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கிற்கு
(ஈ) இவற்றில் எதுவுமே இல்லை

4. An entry is passed in the beginning of each current year is called

- (a) Original entry (b) Final entry
(c) Data entry (d) Opening entry

நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் பதியக்கூடிய பதிவு

- (அ) தோற்றப் பதிவு (ஆ) இறுதிப் பதிவு
(இ) தரவு உள்ளீடு (ஈ) தொடக்கப் பதிவு

5. Ledger is a book of

- (a) Original entry (b) Final entry
(c) All cash transactions (d) None of these

பேரேடு ஒரு

- (அ) தோற்றப் பதிவு ஏடு
(ஆ) இறுதிப் பதிவு ஏடு
(இ) ரொக்க நடவடிக்கைகள் ஏடு
(ஈ) இவற்றில் எதுவுமே இல்லை

6. Goods returned by customers are recorded in

- (a) Sales book (b) Purchases book
(c) Purchases return book (d) Sales return book

வாடிக்கையாளர் திருப்பி சரக்கு பதிவு செய்யப்படுவது

- (அ) விற்பனை ஏடு (ஆ) கொள்முதல் புத்தகம்
(இ) கொள்முதல் திருப்ப ஏடு (ஈ) விற்பனைத் திருப்ப ஏடு

7. If a cheque sent for collection is dishonoured, the debit is given to

- (a) Suppliers A/c (b) Bank A/c
(c) Customers A/c (d) None of these

வசூலுக்கனுப்பப்பட்ட காசோலை அவமதிக்கப்பட்டால், பற்று செய்யப்படும் கணக்கு

- (அ) சரக்கீந்தோர் க/கு (ஆ) வங்கி க/கு
(இ) வாடிக்கையாளர் க/கு (ஈ) இவற்றில் எதுவுமே இல்லை

8. On Jan 1st 2002, Rs. 1,000 given to petty cashier. He has spent Rs. 860 during the month of January. On Feb 1 st to make the imprest he will receive cheque for Rs. _____.

- (a) Rs. 1,000 (b) Rs. 860
(c) Rs. 1,860 (d) Rs. 2,000

ஜனவரி 1, 2002 அன்று சில்லறைக் காசாளரிடம் ரூ. 1,000 தரப்பட்டது. ஜனவரி மாதம் அவர் ரூ. 860 செலவழித்தார். பிப்ரவரி 1 அன்று அவர் பெறும் பண மீட்டிடுக்காக பெறும் காசோலையின் தொகை ரூ. _____.

- (அ) ரூ. 1,000 (ஆ) ரூ. 860
(இ) ரூ. 1,860 (ஈ) ரூ. 2,000

9. Bank Reconciliation statement is prepared by the

- (a) Bank (b) Creditor of a business
(c) Customer of a bank (d) Suppliers

வங்கிச் சரிக்கும் பட்டியலைத் தயாரிப்பவர்

- (அ) வங்கி
(ஆ) வணிகத்தின் கடனீந்தோர்
(இ) வங்கியின் வாடிக்கையாளர்
(ஈ) சப்ளையர்கள்

10. Wages paid to workers for the installation of a new Machinery should be debited to

- (a) Wages Account
(b) Machinery Account
(c) Factory Expenses Account
(d) None of these

புதிய இயந்திரத்தை நிறுவுவதற்காக வேலையாளர்களுக்கு தரப்பட்ட கூலி பற்று வைக்க வேண்டியது

- (அ) கூலிக் கணக்கில்
(ஆ) இயந்திரக் கணக்கில்
(இ) ஆலைச் செலவுக் கணக்கில்
(ஈ) இவற்றில் எதுவுமே இல்லை

11. An plant worth Rs. 8,000 is sold for 8,500 the capital receipt amounts to

- (a) Rs. 8,000 (b) Rs. 9,500
(c) Rs. 500 (d) Rs. 8,500

ரூ. 8,000 மதிப்புள்ள ஒரு பொறி வகை ரூ. 8,500 க்கு விற்பனை செய்ததில் முதலின வரவு

- (அ) ரூ. 8,000 (ஆ) ரூ. 9,500
(இ) ரூ. 500 (ஈ) ரூ. 8,500

12. Wages is an example of

- (a) Capital expenses (b) Indirect expenses
(c) Direct expenses (d) Revenue Expenses

கூலி என்பது உதாரணமாக இருப்பது

- (அ) முதலினச் செலவிற்கு (ஆ) மறைமுகச் செலவிற்கு
(இ) நேரடிச் செலவிற்கு (ஈ) வருவாய் செலவுகள்

13. Outstanding interest on loan borrowed is to be added to

- (a) Asset A/c (b) Income A/c
(c) Loan A/c (d) Capital

கடன் பெறப்பட்ட கடன் மீதான சிறந்த வட்டி சேர்க்கப்பட வேண்டும்

- (அ) சொத்து க/கு (ஆ) வருமானம் க/கு
(இ) கடன் க/கு (ஈ) மூலதனம்

14. All the items given in the adjustment will appear at in the Final accounts.

- (a) Three places (b) Two places
(c) One Place (d) Four place

சரிசெய்தலில் கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களும் இறுதி கணக்குகளில் தோன்றும்

- (அ) மூன்று இடங்கள் (ஆ) இரு இடங்களில்
(இ) ஒரு இடம் (ஈ) நான்கு இடங்கள்

15. Credit sales is obtained from

- (a) Bills Receivable account
- (b) Total debtors account
- (c) Total creditors account
- (d) Bills Payable

கடன் விற்பனை பெறப்படுகிறது

- (அ) பில்கள் பெறத்தக்க கணக்கு
- (ஆ) மொத்த கடனாளிகளின் கணக்கு
- (இ) மொத்த கடன் கணக்கு
- (ஈ) பணம் செலுத்தும் பில்கள்

16. The capital of a business is ascertained by preparing

- (a) Trading account
- (b) Statement of profit or loss
- (c) Statement of affairs
- (d) None of these

ஒரு வணிகத்தின் தலைநகரம் தயாரிக்கப்படுவதால் உறுதி செய்யப்படுகிறது

- (அ) வர்த்தக கணக்கு
- (ஆ) இலாப அல்லது இழப்பு அறிக்கை
- (இ) விவகாரங்கள்
- (ஈ) இவற்றில் எதுவுமே இல்லை

17. If selling price is less than the book value of the asset it denotes

- (a) Income
- (b) Capital profit
- (c) Expenditure
- (d) Loss

விற்பனையின் புத்தக மதிப்பைக் காட்டிலும் விற்பனை விலை குறைவாக இருந்தால், அது குறிக்கிறது

- (அ) வருமானம்
- (ஆ) மூலதன லாபம்
- (இ) செலவினம்
- (ஈ) இழப்பு

18. The amount of depreciation charged on machinery will be debited to

- (a) Machinery account (b) Depreciation account
(c) Cash account (d) Credit account

இயந்திரங்களில் கட்டணம் குறைக்கப்படும் அளவு குறைக்கப்படும்

- (அ) இயந்திரம் கணக்கு (ஆ) தேய்மானம் கணக்கு
(இ) பண கணக்கு (ஈ) கடன் கணக்கு

19. All solvency ratios are expressed in terms of

- (a) Proportion (b) Times
(c) Percentage (d) Value

அனைத்து திவால் தன்மை விகிதங்களும் அடிப்படையில் வெளிப்படுத்தப்படுகின்றன

- (அ) விகிதம் (ஆ) டைம்ஸ்
(இ) சதவீதம் (ஈ) மதிப்பு

20. Liquid liabilities means

- (a) Current liabilities
(b) Current liabilities Bank overdraft
(c) Current liabilities + Bank overdraft
(d) (a) and (c)

திரவ கடமைகள் என்பது

- (அ) தற்போதைய கடன்கள்
(ஆ) தற்போதைய கடன்கள் – வங்கி ஓவர் டிராஃப்ட்
(இ) தற்போதைய கடன்கள் + வங்கி ஓவர் டிராஃப்ட்
(ஈ) (அ) மற்றும் (இ)

21. Budget is an estimate relating to _____ period.

- (a) Past (b) Current
(c) (a) and (b) (d) Future

பட்ஜெட் என்பது _____ காலம் தொடர்பான மதிப்பீடு ஆகும்.

- (அ) கடந்த (ஆ) தற்போதைய
(இ) (அ) மற்றும் (ஆ) (ஈ) எதிர்கால

22. Budget is expressed in terms of

- (a) Money
- (b) Physical units
- (c) Money and Physical units
- (d) None of the above

வரவு செலவுத் திட்டத்தில் பட்ஜெட் வெளிப்படுகிறது

- (அ) பணம்
- (ஆ) உடல் அலகுகள்
- (இ) பணம் மற்றும் உடல் அலகுகள்
- (ஈ) இவற்றில் ஏதுமில்லை

23. Under fixed capital method salary payable to a partner is recorded

- (a) in Current Account
- (b) in Capital Account
- (c) either in Current Account or Capital Account
- (d) none of these

ஒரு பங்குதாரருக்கு செலுத்த வேண்டிய மூலதன முறையின் சம்பளத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது

- (அ) தற்போதை கணக்கில்
- (ஆ) மூலதன கணக்கில்
- (இ) தற்போதைய கணக்கு அல்லது மூலதன கணக்கில்
- (ஈ) இவற்றில் ஏதுமில்லை

24. In a partnership, partners share their profits and losses in ——— ratio.

- (a) Their capital
- (b) Equal
- (c) Agreed
- (d) None of these

கூட்டாளின் போது , பங்குதாரர்கள் தங்கள் இலாபம் மற்றும் இழப்புக்களை ——— விகிதத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

- (அ) அவர்களின் மூலதனம்
- (ஆ) சம
- (இ) உடன்பட்டது
- (ஈ) இவற்றில் ஏதுமில்லை

25. In admission, profit from revaluation of assets and liabilities will be transferred to the capital accounts of the old partners in the

- (a) Old profit sharing ratio
- (b) Sacrifice ratio
- (c) New profit sharing ratio
- (d) None of these

சேர்க்கை, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மறு மதிப்பீடு இருந்து இலாப பழைய பங்குதாரர்கள் மூலதன கணக்குகள் மாற்றப்படும்

- (அ) பழைய இலாபம் பகிர்வு விகிதம்
- (ஆ) தியாகம் விகிதம்
- (இ) புதிய இலாப பகிர்வு விகிதம்
- (ஈ) இவற்றில் ஏதுமில்லை

26. On admission of a partner if goodwill account is to be raised this should be debited to

- (a) Partners' capital account
- (b) Old partner account
- (c) Revaluation account
- (d) Goodwill account

நல்லெண்ணக் கணக்கை உயத்தியிருந்தால் ஒரு பங்குதாரர் சேர வேண்டும்

- (அ) பங்குதாரர்களின் மூலதனம் கணக்கு
- (ஆ) பழைய பங்குதாரர் கணக்கு
- (இ) மறுமதிப்பீடு கணக்கு
- (ஈ) நல்லெண்ண கணக்கு

27. A, B and C are sharing profits in the ratio of 2/5:2/5:1/5. C retired from business and his share was purchased equally by A and B. Then new profit sharing ratio shall be

- (a) A – 1/2 and B – 1/2
- (b) A – 3/5 and B – 2/5
- (c) A – 2/5 and B – 3/5
- (d) A – 9/5 and B – 7/5

2/5:2/5:1/5 விகிதத்தில் A, B மற்றும் C இலாபங்களை பகிர்ந்து கொள்கின்றன. சி வணிகத்திலிருந்து விலகினார் மற்றும் அவருடைய பங்கு ஏ மற்றும் பி ஆகியவற்றால் சமமாக வாங்கப்பட்டது. பின்னர் புதிய இலாப விகிதம் இருக்கும்

- (அ) A – 1/2 மற்றும் B – 1/2
- (ஆ) A – 3/5 மற்றும் B – 2/5
- (இ) A – 2/5 மற்றும் B – 3/5
- (ஈ) A – 9/5 மற்றும் B – 7/5

28. When the amount due to an outgoing partner is not paid immediately, then it is transferred to

- (a) Capital A/c (b) Loan A/c
(c) Cash A/c (d) Expenses a/c

வெளிச்செல்லும் பங்குதாரர் காரணமாக ஏற்பட்ட தொகை உடனடியாக செலுத்தப்படாவிட்டால், அது மாற்றப்படும்

- (அ) மூலதனம் க/கு (ஆ) கடன் க/கு
(இ) பண க/கு (ஈ) செலவுகள் க/கு

29. According to Companies (Amendment) Act 2000, a company limited by share can issue ————— kinds of shares.

- (a) 1 (b) 2
(c) 3 (d) 7

நிறுவனங்கள் (திருத்தம்) சட்டம் 2000 ஐப் பொறுத்தவரை, பங்குதாரர்களால் வரையறுக்கப்படும் ஒரு நிறுவனம் பங்குகளை ————— பங்குகள் வழங்குகின்றன.

- (அ) 1 (ஆ) 2
(இ) 3 (ஈ) 7

30. The public issue must be kept open for atleast

- (a) 3 days (b) 5 days
(c) 7 days (d) 10 days

பொது விவாதம் குறைந்தபட்சமாக திறக்கப்பட வேண்டும்

- (அ) 3 நாட்கள் (ஆ) 5 நாட்கள்
(இ) 7 நாட்கள் (ஈ) 10 நாட்கள்

SECTION B — (20 × 2 = 40 marks)

II. True or False :

31. Book-keeping is an art of recording purchases transactions in the book of accounts.

புத்தகம் கணக்கு பதிவு கணக்குகளில் பதிவு கொள்முதல் பரிவர்த்தனைகளின் ஒரு கலை.

32. Business concern must prepare financial statements at least once in a year is based on accounting period assumption.
வணிகக் கவனிப்பு ஒரு ஆண்டுக்கு ஒரு முறை குறைந்தபட்சம் நிதி அறிக்கைகளை தயாரிக்க வேண்டும் கணக்கியல் காலம் ஊகம்.
33. The author of the famous book “Arthasastra” is Kautilya.
புகழ்பெற்ற புத்தகம் “அர்தசஸ்த்ரா” எழுதியவர் கௌடில்யா.
34. The source document gives information about the nature of the transactions.
மூல ஆவணம் பரிவர்த்தனைகளின் தன்மை பற்றிய தகவலை அளிக்கிறது.
35. The journal is a book of duplicate entry.
இந்த பத்திரிகை நகல் நுழைவின் ஒரு புத்தமாகும்.
36. Real accounts cannot have debit balance.
உண்மையான கணக்குகள் பற்றுச் சமநிலையை கொண்டிருக்க முடியாது.
37. Sub division of the journals into various books for recording transactions of similar nature are called subsidiary books.
இதே போன்ற இயல்பை பதிவு செய்வதற்கான பல்வேறு புத்தகங்களில் பத்திரிகைகள் துணை பிரிவு துணை புத்தகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
38. In the triple column cash book, when a cheque is received the amount is entered in the discount column.
மூன்று காலாவதியான ரொக்கப் புத்தகத்தில், ஒரு காசோலை பெறப்பட்ட போது, தள்ளுபடி நிரலில் உள்ள தொகை செலுத்தப்படுகிறது.
39. The petty cashier generally works on imprest system.
சிறிய காசாளர் பொதுவாக முன் கூட்டியே அமைப்பில் வேலை செய்கிறார்.
40. When cash is withdrawn from the bank, the bank credit the customer’s account?
வங்கியில் இருந்து பணத்தை திரும்பப் பெறும்போது, வாடிக்கையாளர் கணக்கை வங்கிக் கடன் கொடுப்பது.
41. When errors are located and rectified, suspense account automatically gets closed?
பிழைகள் அமைந்துள்ளன மற்றும் திருத்தப்படும் போது, சஸ்பென்ஸ் கணக்கு தானாக மூடப்படும்.

42. 'Salaries and wages' appear on the trading account.
'சம்பளம் மற்றும் ஊதியங்கள்' வர்த்தக கணக்கில் தோன்றும்.
43. Provision for Bad and a Doubtful debt is deducted from Sundry Debtors in the trading account.
வாரா ஐயக்கடனை வழங்குதல் கடனாளிகளில் இருந்து வணிகத் தொகையில் இருந்து கழிக்கப்படுகிறது.
44. Incomplete records are those records which are not kept under Double Entry system.
பூர்த்தி செய்யப்பட்ட பதிவுகள் இரட்டை நுழைவு முறையின் கீழ் வைக்கப்படாத அந்த பதிவுகள்.
45. Under insurance policy method, cash is paid by way of Premium every year.
காப்பீடு பாலிசியின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் மூலம் பணம் செலுத்துகிறது.
46. Bank overdraft is an example of Current assets.
வங்கி ஓவர் டிராஃப்ட் தற்போதைய சொத்துக்களின் ஒரு உதாரணம்.
47. The closing balance of one month will be the opening balance of the next month.
ஒரு மாதத்தின் இறுதி சமநிலை அடுத்த மாதத்தின் தொடக்க சமநிலையாக இருக்கும்.
48. At the time of admission of a new partner new profit ratio should be found out.
ஒரு புதிய பங்குதாரர் புதிய இலாப விகிதத்தை அனுமதிக்கக் கூடிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
49. At the time of retirement of partners, the existing partners stand to gain.
பங்குதாரர்களின் ஓய்வு நேரத்தில், ஏற்கனவே இருக்கும் பங்காளிகள் ஆதாயம் பெறுகிறார்கள்.
50. Common Seal is considered as the official signature of the company.
பொதுவான சீல் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கையொப்பமாக கருதப்படுகிறது.